


TAMILS LIBERATION ORGANISATION




***POLITICAL
MANIFESTO***

Historical and Political Background

It is a recorded truth of history that the Tamil speaking people of Sri Lanka (Ceylon) constituting themselves as a unique social formation, with a distinct language, religion and culture, have been living in that country from ancient times as a Nation, having a State of their own, enjoying their rights of sovereignty, and self-determination. Our historic past in the island extends beyond 2000 years, with intermittent periods of great wars, of national liberation struggles; of conflicts between Tamil and Sinhalese Nations. But from 13th century onwards until the arrival of foreign colonialism, the Tamils of Sri Lanka lived as a stable national entity with a State of their own within a specified territory of their traditional homelands in the Northern and Eastern Provinces. (as shown on the map). Portuguese colonial penetration in the 16th century subjugated the State of Tamil Kalam and the British in 1833 for reasons of colonial administration brought the Tamil and the Sinhalese kingdoms under a single unitary Government.

On the 4th February 1948, the day of so-called national independence, the political power was transferred to the Sinhalese ruling class. This racist political elite embarked on a reign of racial oppression and domination. They released the horror of racial terrorism with a calculated policy of annihilating the national and cultural identity of the Tamil speaking people.

The last thirty years of Sri Lanka's history has recorded many instances of injustices, hardships, racial atrocities and blatant discrimination against the Tamil speaking people.



படம்: தமிழ் நாடு - நாட்டின் எல்லைகள் மற்றும் நாடு எல்லைகள். தமிழ் நாட்டின் புவியியல் வரைபடம். (Map of Tamil Nadu showing national boundaries and geographical features.)

In the last thirty years, Sinhalese Imperialism has forcefully annexed, under the pretext of colonisation, more than 2000 square miles of territory belonging to the traditional homelands of the Tamil speaking people. The Tamil Nation was robbed of huge bulks of land at Amparai, Kalkudah, Seruvali, and Vavuniya. This calculated programme of gradual penetration and annexation of Tamil Ealam is still being practised on a large scale.

The last thirty years of history has witnessed two catastrophic racial riots (in 1958 and 1977) that left a trail of mass murder, arson, rape and massive loss of Tamil property. This racial terrorism still shows its ugly face, and might strike again at any time and the Tamil speaking people are living in a perpetual state of fear and insecurity.

The last thirty years of Sinhalese Imperialist rule has reduced the Tamil Ealam into an economically backward region, deprived of any development projects, isolated as an unwanted colony. While the Sinhalese Nation built up massive development projects we were left in a wilderness of economic deprivation, isolation, and starvation.

The last thirty years of Sinhalese racialist oppression has reduced our Tamil youths into a huge army of unemployed and driven them into bitter frustration and anger. The racialist education system based on a blatant discrimination against the Tamils, has deprived our youths of higher education and employment, and plunged them into perpetual misery.

The last thirty years of Sinhalese racialism has usurped the

citizenship rights of more than half a million Tamil plantation workers and forcefully driven them out of the country. The Tamil working class in the plantations were subjected to the worst form of oppression, exploitation and racial atrocities and thousands of them were made refugees in the recent communal riots.

The last thirty years of Sri Lanka's history marked the emergence of Tamil Nationalism, the struggle to re-establish the Tamil Nationhood. Massive agitation campaigns erupted on the Tamil political scene demanding a federal form of autonomy for the traditional homelands of the Tamil speaking people. These struggles expressed the determined will of the Tamil Nation, the legitimate aspirations of a nation of people to assert its right to self-determination. Such legitimate aspirations of the Tamil speaking masses that manifested in a series of non-violent agitations were met with violent forms of police and military brutality. The Sinhalese Imperialism reacted with a reign of terror and inflicted worst forms of suppression over the agitators.

The last thirty years of history saw the formation of The Tamil United Liberation Front, an alliance formed by Tamil political parties with a resolution to fight for a separate State of Tamil Ealam. Thirty years of fruitless political struggles for regional autonomy, the frustration and futility that were experienced on account of the acts of constant oppression and suppression perpetuated by the Sinhalese racialist regimes made the Tamil speaking people to realise that the only course open to them is to fight and establish their own State by liberating themselves from the Sinhalese Imperialist domination.

The last thirty years of miserable existence under the domination of the majority race has made the Tamil speaking people to realise that they should assert their right of self-determination as a Nation of people, a right recognised by the canons of International Law. The Tamil speaking people constitute themselves as a Nation since they have a continuous historical existence, with a common language, tradition and culture, and have been living WITHIN specified territorial boundaries that are their traditional homelands. The right of self-determination is the right to rule themselves as a Nation with the right to secede to form a State of their own. Having realised their right as a Nation the people of Tamil Ealam resolved to fight for a separate Tamil State. The Tamil United Liberation Front fought the recent elections seeking a mandate from the people to establish an independent sovereign State of Tamil Ealam and gained unanimous support.

These are the socio-economic and political consequences of the last thirty years of history, a historical phase of significant events that culminated in the decision to liberate our Nation and assert our freedom. But on the 4th February 1978, exactly 30 years after the so-called national independence, another major tragedy befell the Tamil speaking people. This is a sad day of history in which J.R.Jayawardane, a Buddhist fanatic, and a self-proclaimed racist, has assumed totalitarian powers as President and thrown the country into iron dictatorship. It is a tragic event for all progressive and freedom loving people of the Tamil Nation. It has opened a new unhappy era of Sinhalese Imperialist dictatorship under which the Tamil speaking people have to suffer and their struggle

for national liberation has to face severe suppression.

The Tamil speaking people should be aware of J.R.'s political history, particularly his racialist policies aimed at oppressing and subjugating the Tamil speaking people. J.R was the chief architect of the Bill to disenfranchise the Tamil plantation workers; of the U.N.P policies of forceful colonisation of Tamil areas; of the march to Kandy against the Banda-Chelva pact; of a resolution to make Buddhism the State religion at the National Constitutional Assembly, etc. His provocative statements in Parliament certainly added fuel to the recent racial conflagration. He has totally rejected the demand for separation and publicly warned the Tamil speaking people not to entertain any hope of establishing a Tamil Nationhood and has also refused to amend the Sinhala Only Act. He is the man who has now taken supreme powers of the State and it is beyond doubt that he is determined to keep the Tamil Nation under the heels of Sinhala Imperialism.

Thrown into confusion by sudden events of Sri Lanka's history, frustrated by the rejection of its demands, the Tamil United Liberation Front has become a passive, powerless political force against the emerging new dictatorship of the Sinhalese ruling class. The United Front still demands a separate Tamil Ealam with a full knowledge that it cannot be achieved by Parliamentary means or any other forms of non-violent agitation. The Front has no concrete practical programme for revolutionary political action to establish the Statehood of Tamil Ealam for which they gained mandate from the people. Their present political strategy of 'wait and see' and

their hope for compassion from the U.N.P, will certainly plunge the Tamil speaking people into a frustrated political apathy and make the demand for separation a vague idealist dream. Those who have the most elementary knowledge of politics and history are aware that Tamil Ealam constitutes itself as a Nation, yet if we fail to proclaim our right of self-determination and fight decisively for our national liberation, the Tamil Ealam, in the course of time, will gradually loose its territorial boundaries and the people will loose their national identity. As long as we are a part of the Parliamentary system within a unitary Government, as long as we subject ourselves to the Sinhalese Imperialist hegemony, as long as we fail to assert our rights of self-determination, our status will be none other than a minority with an open possibility of fragmentation and annihilation of our national identity.

Our Objectives

It is under these political circumstances the Tamils Liberation Organisation was formed by a group of politically conscious youths for whom Tamil Ealam is not a political utopia but a reality which has to be fought and won under any cost. We believe that Tamil Ealam cannot be realised by Parliamentary forms of agitation or any other forms of struggle with non-violence as a method. Thirty years of political agitation has proved beyond doubt that such peaceful methods of freedom struggle has always met with brutal oppression by the armed forces of the Sinhalese oppressors.

THEREFORE, WE HAVE RESOLVED TO ORGANISE AN ARMED REVOLUTIONARY STRUGGLE WHICH IS THE ONLY WAY LEFT TO US TO FIGHT AND WIN OUR FREEDOM AND TO ESTABLISH OUR STATEHOOD.

The Tamil Liberation Organisation will function as a political movement and a revolutionary organisation inside and outside Tamil Ealam on a long programme of building up armed revolutionary youths for a massive struggle which will eventuate at an appropriate time, when we are fully prepared.

We will establish links with world liberation organisations, and other progressive international movements and will also solicit support from Socialist countries to build up our liberation movements.

Towards a True Socialist State

OUR FUNDAMENTAL POLITICAL AIM IS TO ESTABLISH A TRUE SOCIALIST STATE OF TAMIL EALAM THROUGH ARMED STRUGGLE. Tamil Ealam will include all geographical areas which have been the traditional homelands of the Tamil speaking people; all areas that came under Sinhalese colonisation will be regained to from our ancient boundaries, the extension of such geographical lands will be large enough to accommodate within Tamil Ealam the Tamil speaking people of the up-country.

Since Tamil Ealam structures itself as a Nation, as a historically constituted social formation, with common linguistic and cultural super-structural forms, within an articulation of a specific mode of production and possessing well defined traditional territories, we believe that our struggle for the establishment of Tamil Ealam cannot be 'inextricably linked' with the problems of the up-country Tamils who are not constituted as a Nation to claim nationhood and proclaim the right of self-determination. Since

we are bound by a common language and culture, and since we believe that the up-country Tamils will be safe and secure under a Tamil State, our political strategy is to accomodate them all within Tamil Ealam with full citizenship rights. Regaining our lost ancient lands will provide ample territorial space for these hard working people who will be an asset and strength to the socio-economic development of the Tamil Nation.

By Socialist State, we mean the establishment of a casteless, classless social formation with the abolition of private property, with the eradication of all forms of exploitation of man by man, with full guarantees of individual liberty. Economic strategy will be based on Socialist planning to promote the economic development of our Tamil Nation.

We call upon all the Tamil speaking youths from Sri Lanka and abroad who are dedicated to the cause of Tamil Ealam to join ranks with our movement, to organise themselves into a revolutionary force. We call upon all Tamil speaking people in Ceylon and abroad to give us moral and financial support to build up our revolutionary cause.

We call upon all Tamil political movements in Ceylon and abroad who are committed to the cause of a separate Tamil State to give us relentless support to organise an armed resistance movement.

Finally we pledge to dedicate our lives for this revolutionary cause, this noble cause of emancipation and freedom of our people and call upon everyone with a sincere passion for our language and culture, for our Nationhood, to give us every support.

சரித்திர அரதியல் பின்னணர்

ஈழத்து தமிழ்ப்பெரும் மகிகள் தமிழ்க்கொண்ட ஒரு
 தன்னத்துவ மொழி, மதம், கலாச்சாரத்துடன் ஒரு தேசிய
 திணமாய், திறமையையும் சியநர்ணய உரிமையும்
 உடையவராய், ஒரு அரசு சிமைப்பின்கீழ் சூதிகளால்
 கொண்டு ஈழத்தில் வசத்துவருகிறார்கள் என்பது
 சரித்திரம் பகலும் உண்மை. ஈழத்தினில் 2000 ஆண்டு
 களுக்கே மேம்பட்ட எமது சரித்திர வளலாமற்றுப்
 பின்னணியானது தமிழ் சிங்கள தேசிய இனங்கள்
 மத்தியில் நிகழ்ந்த மாபெரும் யுத்தங்கள், தேசிய
 சிடுதலைப் போராட்டங்கள், கெடுபிடுகளைக்
 கொண்டதாகும். ஆயினும் 13^{ம்} நூற்றாண்டு
 தொடக்கம் சிந்திய காலத்திலும் எமது மண்ணில்
 காலடி எடுத்துவைக்கும்வரை ஈழத் தமிழ் மகிகள்
 வடக்கே கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தமது
 பாரம்பரிய பிரதேசங்களில் கட்டுக்கொப்பான ஒரு
 தேசிய திணமாய், தனியாட்சி சிமைத்து வாழ்ந்து
 வாழ்னர். (தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கிய எமது
 பண்டைய எல்லைகளிற் படத்தில் காணலாம். இவ்
 சிணவையாளர் திணைக்களத்தில் இணையறைய
 பிரதிமாலைப் பே. சூர். சின்னத்தால் அவர்கள்
 வெளியிட்ட நூலிலிருந்து பெறப்பட்ட படம் இது).
 16^{ம்} நூற்றாண்டில், போர்த்துகீசிய காலத்திலும்
 ஆதிபத்தியத்தின்கீழ் தமிழ் ஈழம் சிடிமைகொள்ளப்
 பட்டது. பின்பு 1833^{ம்} ஆண்டில் ஆங்கில
 ஏகாதிபத்தியமானது திணைக்களத்திலும் நிர்வாக
 வசதிகளுக்காக தமிழ் சிங்கள ராஜ்யங்களை
 சமீபையாட்சியின்கீழ் கொண்டுவந்தது.

1948^{ம்} ஆண்டு, மார்ச் மாதம் 4^{ம்} திகதி தேசிய சர்க்கார் தினம் என்று உறுப்பும் அன்று, அரசியல் அதிகாரமாணது சிங்கள ஆளும் வர்க்கத்திடம் கைமாறப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கையாற்றிய கிட்டி இயங்கக் குழுவில் இயங்குவேறு அடுக்குமுறை ஆட்சியை மேற்கொண்டனர். திமிழ் பேசும் மக்களின் தேசிய, கலாச்சார தனித்துவத்தை அழிக்கும் சூத்திரம் கொண்டுள்ள இயங்குவேறுமெனும் பயங்கரவாதத்தை கட்டவிடுத்தவிட்டனர்.

கடந்த முப்பது வருட ஈழத்து சர்க்கார்மாணது திமிழ் பேசும் மக்களுக்கு இடைக்கப்பட்ட எண்ணற்ற அநீதிகளை, துன்பங்களை, இயங்குவேறுக் கொடுமைகளை, பாரபட்சமான துரோகங்களை எடுத்தியம்புவதாக இருக்கிறது.

கடந்த முப்பது வருடங்களில் சிங்கள ஏகாதிபத்தியமாணது திமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து 2000 ஆரணம் நிலப்பரப்பை, குடியேற்றம் என்ற பொரிவையில் பலவந்தமாக அபகரித்தள்ளது. இதனால் திமிழ் ஈழமாணது சிம்பாணை, கல்டொ, சேருவளை, வவுன்யா போன்ற மாவட்டங்களில் பெரிய துணை நிலங்களை இழந்து விட்டது. திமிழ் ஈழம்மீது சிப்பாயாக திட்டமிடப்பட்ட னாடுருவலும், ஆக்கிரமிப்பும் தொடர்ந்து பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த முப்பது ஆண்டில் சர்க்காரத்தில் இரண்டு நாசகரமான இயக்கவரங்கள் (1958ஆம் 1977ஆம்) நடைபெற்றன. இதன்மூலமாக பெருந்தொகையில் திமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கும்பனிப்பு, கொள்ளை, தீயடுகல் போன்ற நாசக செயல்களும் நடந்தன. இயக்கவரங்களால் திமிழர்களுக்கு பாபெரும் பொருள்நஷ்டம் ஏற்பட்டது. கிட்டி

வினாக்கள் படிக்கிரவாதம் வினாக்கள் திணை
 சிவமொட்சண முகத்தை காண்புத்தவண்ணம்
 இடுக்கிற்று. இவ்வாறுப் படிக்கிரவாதம் மறுபடியும் எங்கே
 தீர்த்தும், திமிழ்பெரும் மக்களை தாக்குவது திணை.
 இவ்வாறு திமிழ் பெரும் மக்கள் தீராத பாதுகாப்பிற்கு
 முடிவில் படித்துவாழும் பாடுதான் திணையில் உள்ளனர்.

கடந்த முப்பது வருட சிங்கள அரசாங்கத்தின்
 சூட்டியின்கீழ் திமிழ் நாடுமாணது பொருளாதாரத்தில்
 பின்தங்கிய நிலைமாத மாற்றப்பட்டது. சிங்களத்தின்
 சூட்டின்கள் எணையும் காணாது, திணையற்ற ஒரு
 காலனிப்பிரதேசம் போல இருக்கப்பட்டது. மாவட்டம்
 உற்பத்தித்திட்டங்களை சிங்கள திணை
 திணை வளர்ச்சியை பேண்கின்றனர். திணையில்
 திணை பொருளாதார வளமற்ற பாலைவனத்தில்,
 திணையில், பதி பட்டின திணைத் திணையில்
 இருக்கப்பட்டன.

கடந்த முப்பது வருட சிங்கள அரசாங்கம்
 திணையின்கீழ் எமது திமிழ் வாலியர்கள் வேலையற்ற
 ஒரு பெரும் பட்டாளமாக மாற்றப்பட்டு விருத்தியின்
 விளம்பல் தள்ளப்பட்டனர். திமிழ்க்கு மாறபட்டும்
 வினாக்களையே கொடுக்கக்கொண்ட இவ்வாறு
 கள்வி முறைத் திட்டமாணது எமது இளைஞர்களின்
 உயர்கல்வி, தொழில் வாய்ப்புகளை நாசமாக்கி
 சிவர்களை திணையமான திணைய நிலைக்கு
 திணைக்கியுள்ளது.

கடந்த முப்பது வருட சிங்கள அரசாங்கமானது
 சிமார் சிந்த வட்டம் திமிழ்த் தொட்ட தொழிலாள
 வர்க்கத்தினரின் குடியரிமையைப் பூர்வதெய்து
 சிவர்களை பனவந்தமாக நாட்டை விட்டுத் திரும்பியு
 ள்ளது. திமிழ்த் தொட்ட தொழிலாள வர்க்கமா
 னது மிகவும் கொடுமான சிங்கள முறைக்கும்,
 சிணைப்புகளும், வினாக்களையே கொடுக்கக்கொண்டும்
 திணைக்கியுள்ளது மாற்றமற்ற திமிழ்க்கண்களின்
 சிமித்திய வினாக்களவரத்தின் வினாவாய்
 சிவர்களை வரும் திணைப்பட்டனர்.

கடந்த ஸ்ரீயதுவருட ஈழத்து சிவந்தரத்தல் தமத்தி
 தேசிய உணர்வு தெரற்றல்கொண்டது. தமத்தி
 தேசத்தை பிணைக்கும் வடுகலையி போராட்ட
 எழுச்சி மூட்டிற்று. தமத்தி அரசியல்வாணல் மாடுபெரும்
 போராட்ட இயக்கங்கள் குழிதனை. தமத்தி யேசம்
 மக்களின் பாரம்பரிய பூங்கிடு சமத்திசீசயாட்சி
 கோரி போராட்டமெழுத்தது. இப்போராட்டங்கள்
 தமத்தியேசம் மக்களின் உறுதியுடன்கு எடுத்து
 தூக்காப்பாகவும், சிய-நிர்ணய உரிமையை வெண்டும்
 ஒரு தேசிய இயத்தனை நியாயபூர்வமான எழுச்சியா
 கவும் பிணைந்தது. சிவந்தி போராட்டங்களாக
 வெளிப்பாடுகண்ட தமத்தி தேசிய இயத்தனை
 இந்த சிவந்திர வேட்டைக்கு எதிராக சிவ்களை
 பாதுகாப்பு மையல்காரர் மடுகத்தையான பலந்தகா
 ரத்தல் இறங்கினார். சிவ்களை ஏகாதிபத்தியமானது
 மிகப் பயங்கரமான அங்குமுறையைக் கையாண்டு
 போராட்ட கிராம்களை மிகக்கொடுமாக நகர்க்கிறது.

கடந்த ஸ்ரீயதுவருட வரலாற்றல் தமத்தி ஐக்கிய
 வடுகலையி முன்னணி பிறப்பெடுத்தது. தமத்தி அரசியல்
 கட்சிகள் கட்டணமாக ஐக்கியப்பட்டு தமத்தி
 ஈழத்தை தனிநாடாக்க போராடுவதனை
 உறுதியுண்டனர். ஸ்ரீயது ஆண்டு காலமாக
 பிராந்திய சியாட்சிகோரி நடத்திய போராட்டங்கள்
 பலவளங்கொண்ட போனது; சிவ்களை விடுவாத
 ஆட்சியாளரின் கொடுமான அங்குமுறைச்
 செயல்களால் எழுந்தவிருத்தியுணர்வு; இவை
 காரணமாக சிவ்களை ஏகாதிபத்திய பிடக்குமுறையி
 விடுந்து வடுகலையென்று தனிநாடு பிணைத்தல்
 கொள்வதெு எஞ்சிய ஒருவொரு மார்க்கம் என
 தமத்தியேசம் மக்கள் திடமாக உணர்ந்தனர்.

கடந்த ஸ்ரீயதுவருடங்களாக பெரும்பான்மை
 இயத்தனை ஆதிபத்தியத்தில்கிழி பிள்ளப்பட்ட
 இழிய வாழ்க்கையின் குறிப்பிப்பாயி, நாம் ஒரு
 தேசிய இணை; எம்மீடு சியநிர்ணய உரிமை
 உண்டு; இந்த உரிமையை சிவந்தி சியம்

அங்கீகாரம் செய்கிறது என்பதனை தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துகொண்டனர். எமக்கு தொடர்பான உரையாற்றுகிறியாக வாழ்க்கையுண்டு, உரு பொதுவான மொழி, பண்பாடு, கலாச்சாரம் உண்டு, குறிப்பிட்ட எல்லைகளால் சூழ்ந்து எமது பாரம்பரிய அங்கீகாரம் நாம் வாழ்ந்துவருகிறோம். இந்த அடிப்படையில் நாம் ஒரு தேசிய இனம். எமக்கு சம-நீர்ணய உரிமை உண்டு. அநாவது எம்மையே நாம் ஆளும் உரிமையும், பிராந்தியத்தை தனித்தேசம் அமைத்தல் கொள்ளும் உரிமையும் எமக்குண்டு. இந்த உரிமை எமக்குண்டு என உணர்ந்துகொண்ட தமிழ் மக்கள் தனித் தமிழ் நாடு ஒரு பொதுவானதொன்றை தீர்மானித்தனர். அந்நேரமான அமைதியுள்ள தமிழ் மாதிரி அமைப்புகளுக்கு மக்கள் உரிமை அளிக்கட்டு தமிழர் மக்கள் அனைத்து முன்னணி சமீபத்தில் தேர்தல் குறித்து. தேர்தல் மக்களின் பெருந்தரணைப் பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகள் சிந்திரத்தின் சீழக, பொருளாதார, அரசியல் விளைவுகள் இவை. இந்த சிந்திர காலகட்டத்தில் நடைபெற்ற சமீபவர்க ளின் விளைவுகள் எல்லாம், மூன்றில் தேசிய சிந்திர அமைப்புகளும், தனியாட்டுக் கொள்கையாகவும் உருவெடுத்திருக்கிறது. ஆயினும் அவ்வாண்டு பெப்ரவரி 4ம் தேதி, அநாவது தேசிய சிந்திரம் அமைப்புவது கடைக்கப்பெற்று சரியாக முப்பது ஆண்டுகளின் பின்னர், தமிழ் பேசும் மக்களிடது அடுத்தவாறு பொிய சமீகத்தை அடைந்திருக்கிறது. எமது சிந்திரத்தில் ஒரு உருவகரினாம். இந்தக் கீழில் பொதுத்த தீவிரவாதியும் அவ்வாதியுமான தேசியர். வெயவாழ்ந்து சிவந்தகார வல்லமைக்க கருதித்தியாக தன்னாத்தகானே பிரகடனப்படுத்தி நா.நா.படை சிவந்தகார விவகில் பிணைத்தள்ளார். தமிழ் மாதிரிவாறும் சிந்திரதாகம் கொண்ட முன்பொருக்கான மக்கள் அனைவருக்கும் ஒரு உரு சிந்திரமான சமீபவம். இது சிவ்வா குகாதிபத்திய சிவந்தகாரம் எனும் சிவந்திரமான புதிய சிவந்திரம்

ஆரம்பத்தில் இருந்தது. இந்த சர்வதிகார ஆட்சியைக் கிழி
தமிழ் யேசும் மக்கள் ஏண்ணாற்றும் துண்பங்களை
பிரயாசிக்க கொடும். அவர்களது தேசிய விடுதலைப்
போராட்டமும் மக்கள் கொடுவதாக நகரீகர்ப்பமும்
என்பது திண்ணை.

ஜே. ஆரின் அரசியல் உரலாற்றை தமிழ்
யேசும் மக்கள் நன்கு புதிவர்கள். அவரது
வினாவாக்கி கொள்ளுகையும், தமிழ்நாட்டை வெள்க
அவர் வழிந்த திட்டங்களையும் சகலரும் ஆறிவர்.
தமிழ்த் தேசாபி விதானாண மக்களின் குடியரிமை
யைப் பூரிக்கும் மனோதாளை ஆக்கம் செய்க
புதுபாதகச் செயல் தே. ஆரரசு சாரும். தமிழ் யேசும்
வினாத்தின் பாரம்பரிய இவங்களை மனவந்தமாக
ஆக்கிரமக்கும் பிண்கைய ஐ. தே. கட்சியின் குடியே
நாட்டி திட்டங்களைத் திட்டியவர் அவர். பண்பா-உவ்வா
சுப்பாத்தினை முறிக்க கங்கணாமிக்கட்டி கண்டிவரை
பாதுபாத்தினையை வெள்கொண்டவர் அவர். அரசிய
லமைப்பு யாக்கி பிவையின் பெளத்தம் தேசிய மக்கம்
ஆக்கியபட வேண்டுமென்ற பிரேரணையை கொண்
டுவந்தவர் அவர். பாராளுமன்றத்தில் அவர் வெளியி
ட்ட சிவவாதுடும் ஆறிக்கைகள் சம்பந்திய
வினாக்கைவரத் தீக்கி ஏண்ணாறப் பிண்கையதாக
பிவையத்தி என்புகளை சகலரும் ஆறிவர். அவர்
புதுசியல் சிவாத்திதும் திண்த் தமிழ் நாட்டுக் கொள்
கையை முற்றுக நிராகரித்ததெனத் தமிழ் நாட்டும்
பிவையக்கவாடுமென்ற கிணவு காணவேண்டாம்
என தமிழ் யேசும் மக்களாக்கி எச்சரிக்கை விடுத்தார்.
தனிச் சிவ்களை சிவபுத்தியும் மாற்றம் கொண்டு வெடு
திட்டி என திட்டவட்டமாக கிணியருக்கிளிர்.
அவர்களை அபிவாதுது நாட்டின் சர்வவல்லமையும்
பெற்ற சர்வதிகாரியாகியுள்ளார். அவர் தமிழ் நாட்டி
னை சிவ்களை எதெச்சாகாரத்தின்கிழி அமுமைகெண்டு
நகரீகர்ப்பார் என்பது திண்ணை.

தமிழ் தமிழ் நாட்டி கொள்கை முற்றுக
நிராகரிக்கப்பட்ட விருத்தியாரும், எதிர்பாராத சரித்திர
சம்பவங்களால் குழியமடைந்ததாரும் தமிழர்
ஐக்கிய விடுதலை சக்தியிழந்த அரசியல் கியக்கமாக

மாநியுள்ளது. சிங்கள முன்னாள் தலைவர் சிவாஜிகரத்தின்
 விஸ்வநாயகம் கண்டு செய்வதற்கியாது தடுவாதிடும்படி
 பாராளுமன்ற பேச்சுக்களாலோ அல்லது மத்திய
 சித்திரக் குழுவிலோன போராட்டங்களாலோ
 தனி நபர் அல்லது அமைப்பது சித்திரம்மாகாது
 எண்பது நண்டு உணர்ச்சிக்கும் சித்திரத் தலைமை
 யிடம் தொடர்ச்சும் தனிநபர் அல்லது அமைப்பு
 வகுப்பினர். மக்களிடம் எதிர்ப்பு கொடுக்கையை
 முன்னெடுத்து முதல்கூடு வந்ததார்களோ அல்லது
 கொடுக்கையான நபர் அல்லது உணர்ச்சிக்கும்
 தடைமுறைச் சித்திரம்மாண முரட்டுகரமான அரங்கில்
 அரங்கில் சித்திரம் அல்லது திரைப்படம் ஆகிய
 யு.என்.பி. கருணாதலம் வெறுத்திருந்து மாரியியோம்
 என்ற அரங்கில் பத்திரிகையில் காண்கின்ற
 கருத்துக்கள். அவர்களுக்கு போக்கு, தமிழ் மொழி
 மக்களிடையே ஒரு விரக்தியுடைய அரங்கில்
 மந்த நிலையை உணர்ப்பண்ண, தமிழ் நபர்
 கொடுக்கையை ஒரு வெறும் கற்பனையாகக்
 கண்பாத மாற்றிவிடக்கூடும். தமிழ் நபர்மாணது
 ஒரு தேசிய அமைதி அமைப்பிடுவதற்கு
 எண்பது திரைப்படங்கள் அரங்கில் அல்லது வானொலி
 சித்திரம் பத்திரிகைகளும் அறிவார்கள். அதுதான்
 நாம் எமது சிவ-நிர்ணய உரிமையைப் பாவித்து,
 திரைப்படம் வெளியிடுவதில் போராட்டத்தின்
 குறிக்கின்றவாறும், தமிழ் நபர் தனது எண்பது
 பத்திரிகையாக அல்லது, தனது தேசிய தலைநகரின்
 ஊழியம் பதிவெடுத்து விடும். நாம் அன்றை
 சித்திரம் பாராளுமன்ற முறையில் அங்கம்
 வகிக்கும்வரை நாம் சிங்கள ஏகாதிபத்திய
 ஆளுகையின் கீழ் அமைப்பைக் கிடுக்கும்வரை,
 நாம் எமது சிவ-நிர்ணய உரிமையை பாவிக்க
 தவறும்வரை, நாம் சிவபாணிமை அமை எண்பது
 சித்திரம் வானொலி, காணொலியில் அல்லது
 எமது தேசிய தலைநகரின் ஊழியம் சித்திரம்
 கொடுக்கும்.

எமது கோவில்கள்.

கிந்த அரசியல் சூழ்ச்சிகளின் அழிப்படைமல்
 உருப்பெற்றதுதான் தமிழர் அருகில் கியக்கம்.
 தமிழ் நாட்டில் எண்பது சாத்தியமாகாத அரசியல் கலை
 அல்ல. அது நிதர்சனமான அரசியல் உணர்வை.
 அதனை எவ்வித இடையூறுகளும் போராடிப்பெற்ற
 சீரவெண்டும், என்ற அரசியல் அறிப்பள்ள இளைஞர்கள்
 கூடிநீதான் கிந்த கியக்கத்தை ஆரம்பித்தோம்.
 பாராளுமன்ற முறை தழுவிவோ அன்றது சாத்தியக்
 போராட்டங்கள் மூலமே தமிழ் நாட்டின் தனிநாடு
 அமைக்கமுடியாது என்பது எமது நம்பிக்கை.
 கிட்டிப் பிடித்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவந்த
 சமூகமான முறையிலான சுகந்திரப்போராட்டங்கள்
 எவ்விதம் சிங்கள படக்குழு முறை ஆட்சியாளரின்
 ஆயுதப்படைகளால் இந்தியாக்கப்பட்டுள்ள
 நாம் அல்லவோம்.

ஆகவே, ஆயுதப்படைகளால் கிளர்ச்சிக்கான

உரு புரட்சிகரமான அருகில் கியக்கத்தை
கட்டி எழுப்ப நாம் தீர்மானித்துள்ளோம். தமிழ்
நாடு அரசியல் சிறுதி எமது சுகந்திரத்தை நீடிநாட்
வேறாது இதுவே தனிநாடு முடியாத உருவியாரு
மார்க்கம்.

தமிழர் அருகில் கியக்கமாணது அரசியல்
 கியக்கமாகவும் புரட்சிப்போராட்ட அமைப்பாக
 அம், தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்
 கியக்கம். புரட்சிகர இளைஞர்களுக்கு ஆயுதம்
 தரிக்கும் திட்டத்தை திட்டமிடவேண்டி
 அறிந்துள்ள நாம், எம்மைத் தயார்செய்து
 கொண்டதும், கால சூழ்ச்சிகளுக்கு ஏற்ற சந்தர்ப்
 பத்தில் உரு புரமாண்பமான ஆயுதக் கிளர்ச்சி
 சிவில் அறங்கூடுவோம். உலக அருகில் ஒன்றா
 பணங்களுடனும், ஊழல் சர்வதேச முற்போக்க
 கியக்கங்களுடனும் வெகாப்புகளை அமைத்துக்
 கொள்ளவிருக்கும் நாம், எமது அருகில் கியக்க
 க்கு கட்டி எழுப்புவதற்கு சோஷலிய நாடுகளின்
 ஆதரவைப் பெறவிருக்கிறோம்.

உண்மையான சோஷலிஸ பிரச்சி நோக்க

ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் தமிழ் நாட்டை உண்மையான ஒரு சோஷலிஸ நாடாக உருப்பெய்ச்சி செய்வதே எமது அநியமையான அரசியல் இலட்சியமாகும். தமிழ்நெய்தல் மக்களைப் பாரம்பரிய நிலங்களைக் கொண்ட சகல சூகோள பிராந்தியங்களும் அடங்கியுள்ள தமிழ் நாட்டை அடையும். சிங்களக் குடியேற்றத்தினால் அபகரிக்கப்பட்ட சகல பிராந்தியங்களையும் மீட்டு எமது புராதன எல்லைகளையுரை தமிழ் நாட்டை விடுதலாப்பெறு எமது திட்டம். கீழ்ப்படி விசாலமாக எமது பிரதேசங்களை மீட்டுகின்றோண்டால் மலையகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் நாட்டின் தஞ்சை இரெப்பெறு சாத்தியமாகும்.

வடக்கே நிற்கு மாகாணங்கள் அடங்கிய தமிழ் நாட்டையே நாம் ஒரு தேசிய இனமாகக் கொள்ளலாம். இது சித்திர நிலமாக அமைந்த ஒரு சமுதாய அமைப்பு. பொதுவான மொழி, கலாச்சார அமைப்பையும், குறித்தவமான பொருளாதார வாதையையும், குறிப்பிட்ட எல்லைப் பிராந்தியங்களையும் கொண்ட ஒரு தேசிய இனம். இந்த தேசிய இனத்தின் தேசிய விடுதலையே போராட்டத்தை மலையகத் தமிழரின் பிரச்சினை என 'சுற்றுக்களத்தாக' வகுப்பெறு தவறாமல். எனினும் மலையக மக்களும் நாட்டில் ஒரு பொதுவான மொழி, கலாச்சாரத்தினால் சுற்றுப்படலவர்கள் எனப்பெறு உண்மை. ஆகவே அவர்கள் அனைவருக்கும் தமிழ் நாடு அரசியல் பாதகாய்ப்பு அளித்த, நவ்வாழ்வுகாட்டி, பூரண குடியரிமை வடிவத்துவதே எமது அரசியல் நோக்கமாகும். எமது புராதன பிரதேசங்களை மீட்டுகின்றோண்டால் கீழ்க்கண்ட அம்மொடு சுற்றுக்களத்துவாழ பேரகிய அன்புராய்ப்பு இடும். தமிழ் நாட்டின் சூக, பொருளாதார சிபிச்சுத்திற்கு இந்த விடாபுயம்சொண்ட மக்கள் மதவெய்யாக இருப்பார்கள்.

